



கல்விப் பொது தராதர உயர்தர உதவிக் கருத்தரங்குத் தொடர் - 2013
மீட்டல் வினாப்பத்திரம்

கணக்கீடு -I

2 மணித்தியாலம்

தயாரிப்பு: கல்வியமைச்சின் வர்த்தக மற்றும் வியாபாரக் கல்விப் பிரிவு முழுப்பதிப்புரிமைக்குரியது.

01. நிதிக்கூற்றுக்களில் இருக்க வேண்டிய பண்பு சார் குணம்சங்களானவை.

- (1) அட்டுறு , பொருத்தப்பாடு, நம்பகத்தன்மை, மற்றும் நடு நிலைமை.
- (2) பொருத்தப்பாடு, நம்பகத்தன்மை, நடுநிலைமை, கொள்கை மாறாத்தன்மை.
- (3) காலப்பிரிவு, ஒப்பிடக்கூடியது, நம்பகத்தன்மை, கொள்கை மாறாத்தன்மை.
- (4) பொருத்தப்பாடு, நம்பகத்தன்மை, ஒப்பிடக்கூடிய தன்மை, விளக்கமாயிருத்தல்.
- (5) விளக்கமாயிருத்தல், காலப்பிரிவு, பொருத்தப்பாடு, ஒப்பிடக்கூடியதாயிருத்தல் .

02. மொத்த விரிவான வருமானத்தை கணிப்பிடுவதற்கு தெரிவு செய்யத்தக்க சரியான சமன்பாடு யாது?

- (1) இறுதி உரிமையாண்மை+ஆரம்ப உரிமையாண்மை- பங்கிலாபம், - கூறப்பட்ட மூலதன உரிமையின் அதிகரிப்பு.
- (2) இறுதி உரிமையாண்மை- ஆரம்ப உரிமையாண்மை + பங்கிலாபம்-கூறப்பட்ட மூலதன உரிமையின் அதிகரிப்பு.
- (3) இறுதி உரிமையாண்மை- ஆரம்ப உரிமையாண்மை - பங்கிலாபம், + கூறப்பட்ட மூலதன உரிமையின் அதிகரிப்பு.
- (4) இறுதி உரிமையாண்மை- ஆரம்ப உரிமையாண்மை+ பங்கிலாபம், + கூறப்பட்ட மூலதன உரிமையின் அதிகரிப்பு.
- (5) இறுதி உரிமையாண்மை- ஆரம்ப உரிமையாண்மை+ பங்கிலாபம் +கூறப்பட்ட மூலதன உரிமையின் அதிகரிப்பு.

03. பவித்ரா வியாபாரத்தில் 2013.01.02 தொடக்கம் 2013.01.05 வரை நடந்தேறிய கொடுக்கல் வாங்கல்களின் தாக்கங்கள் அடிப்படை கணக்கீடு சமன்பாட்டில் பின்வருமாறு காட்டப்பட்டுள்ளது.

திகதி	சொத்து(ரூ)	உரிமையாண்மை(ரூ)	பொறுப்புக்கள்(ரூ)
2013.01.01 மீதி	500 000	350 000	150 000
2013.01.02	-75 000 60 000	-15 000	
2013.01.03	-8 000	-12 000	4000
2013.01.04		9 000	-9 000
2013.01.05	-18 000	2 000	-20 000

2013.01.04 அன்று நடைபெற்ற கொடுக்கல்வாங்கல் வருமானக்கூற்றைப் பாதிக்காது. 2013 .01.02 தொடக்கம் 2013 .01.05 வரை நடந்தேறிய கொடுக்கல் வாங்கல்களின் இறுதியில் முன்கொண்டுசெல்லப்பட்ட தேறிய இலாபம் அல்லது தேறிய நட்டம் மற்றும் உரிமையாண்மை எவ்வளவு?

	முன்கொண்டு செல்லப்பட்ட இலாபம்	உரிமையாண்மை
(1)	-25 000	334 000
(2)	16 000	334 000
(3)	-25 000	464 000
(4)	-16 000	464 000
(5)	25 000	325 000

04. விற்பனைகள் , உட்திருப்பம், முற்பணமாகப் பெற்ற வாடகை, வங்கியிலுள்ள காசு என்பன் உட்படுத்தக் கூடிய கணக்கு வகைகள்

(1)	வருமானம்,	சொத்து,	பொறுப்பு,	பொறுப்பு.
(2)	சொத்து ,	வருமானம் ,	வருமானம்,	பொறுப்பு.
(3)	வருமானம்,	சொத்து,	பொறுப்பு,	பொறுப்பு.
(4)	வருமானம்,	வருமானம்,	சொத்து,	பொறுப்பு.
(5)	வருமானம்,	வருமானம்,	பொறுப்பு,	சொத்து.

5 மற்றும் 6ஆம் வினாக்களுக்கு விடையளிப்பதற்கு கீழே தரப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்துக.வணி நிறுவனமொன்றைக் கொண்டு நடாத்தும் 'ஐயமான' ரூ.300,000 பெறுமதியான பொருட்களை 20% வியாபாரக்கழிவுடன் கொள்வனவு செய்தார். பின்னர் பணம் செலுத்தும் போது 10% காசுக்கழிவு ஒன்றையும் பெற்றுக்கொள்வார்.

10. 2013.03.31 திகதியில் சரக்கிருப்பின் கிரயம் எவ்வளவு?

- (1) ரூபா 100,000
- (2) ரூபா 150,000
- (3) ரூபா 200,000
- (4) ரூபா 300,000
- (5) ரூபா 600,000

11. 2008.04.01 இல் ரூபா 80 000 வுக்கு பொறி இயந்திரமொன்று கொள்வனவு செய்யப்பட்டு அதன் மீது 10%த்தில் தேய்மான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது. 2011.04.01 அன்று இவ்வியந்திரத்தின் ஆயுட்காலம் மீளாய்வு செய்யப்பட்டு அதன் ஆயுட்காலம் 4 வருடங்கள் என மதிப்பிடப்பட்டது.. அதன்படி 2011/2012 வருடத்திற்கான தேய்மான செலவானது.

- (1) ரூபா 8 000 (2) ரூபா 14 000 (3) ரூபா 16 000 (4) ரூபா 24 000 (5) ரூபா 32 000

12. லயன் வரையறுக்கப்பட்ட கம்பனியானது பொருட்களை பொதியாக்கும் இயந்திரமொன்றை கொள்வனவு செய்யப்பட்டு அதன் மீதான செலவுகள் பின்வருமாறு தரப்பட்டுள்ளன.

பொறி இயந்திரத்தின் விலை	400 000
சுங்க வரி	22 000
போக்குவரத்துச் செலவு- கப்பல்	36 000
லொறி	16 000
பொறுத்துதல் செலவு	12 000
பேணற் செலவு தினமொன்றிற்கு	10 000

இவ்வியந்திரம் சரியான முறையில் பொறுத்தப்படாமையால் அதனை மீண்டும் பொருத்துவதற்கான செலவு ரூபா 8 000 ஏற்பட்டது. அத்துடன் அதன் காரணமாக பழுதடைந்த உற்பத்திக்கான நட்டம் (பழுதடைந்த பொருட்களின் பெறுமதி) ரூபா 25 000 ஆகும்.

இதன்படி இவ்வியந்திரத்தின் கிரயமானது:

- (1) ரூபா 422 000
- (2) ரூபா 434 000
- (3) ரூபா 483 000
- (4) ரூபா 492 000
- (5) ரூபா 519 000

13. கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதியை கடன்பட்டோர் பட்டியலுடன் ஒப்பிட்டபோது வேறுபாடு காட்டியது. பின்வரும் வழக்கங்கள் காணப்பட்டன.

- கடன்பட்டோர் பெறுவனவு நிரலில் ரூபா 4000 மிகையாக்கக் கூட்டப்பட்டிருந்தது.
- கடன்பட்டோர் தனி நபர்கணக்கில் ரூபா 1000 குறைவாக பதிவிடப்பட்டிருந்தது

பின்வருவனவற்றில் சரியான சீராக்கத்தைக் காட்டுவது எது?

கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக்கணக்கு

காசுக்கணக்கு மற்றும் கடன்பட்டோர் பட்டியல்

- | | |
|-----------------------------|--|
| (1) ரூபா 4000 வரவு வைத்தல் | ரூ4000 செலவு வைத்தல் , ரூபா 1000 ஐ கூட்டுதல் |
| (2) ரூபா 4000 செலவு வைத்தல் | ரூ4000 வரவு வைத்தல் , ரூபா 1000 ஐ குறைத்தல் |
| (3) ரூபா 4000 செலவு வைத்தல் | ரூ4000 வரவு வைத்தல் , ரூபா 1000 ஐ கூட்டுதல் |
| (4) ரூபா 4000 செலவு வைத்தல் | ரூ4000 செலவு வைத்தல், ரூபா 100 ஐ குறைத்தல் |
| (5) ரூபா 4000 செலவு வைத்தல் | ரூ4000 வரவு வைத்தல், மாற்றம் இன்மை |

14. 2013.01.01 திகதி ரூபா 400 000 மற்றும் ரூபா.200 000 பெறுமதியான சொந்த கட்டிடத்தையும் கொண்டு கணிப்பிரியா வியாபார நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். 2013.03.31 இல் முடிவடைந்த காலப்பகுதியில்,

- மாதமொன்றிற்கு ரூபா.5 000 படி சொந்தத் தேவைக்காக வியாபாரத்திலிருந்து காசை எடுப்பனவு செய்ததுடன் மேலும் முடிவடைந்த காலப்பகுதிக்கான ரூபா. 8 000 சொந்த வருமான வரியை வியாபார பணத்திலிருந்து செலுத்தியிருந்தார்.
- அதிஷ்ட இலாப சீட்டின் மூலம் பெற்றுக்கொண்ட ரூபா 50 000 லிருந்து ரூபா 40 000 வை வியாபார நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தினார்.
- 2013.03.31 இல் மூலதனம் ரூபா 675 000 ஆகும்.

2013.03.31 இல் முடிவடைந்த காலப்பிரிவில் வியாபாரம் உழைத்த தேறிய இலாபம் அல்லது நட்டமானது:

- (1) ரூபா 48 000 தேறிய இலாபம்
- (2) ரூபா 58 000 தேறிய இலாபம்
- (3) ரூபா 75 000 தேறிய இலாபம்
- (4) ரூபா 92 000 தேறிய இலாபம்
- (5) ரூபா 92 000 தேறிய நட்டம் .

15. ஜெகன் பிரசாத் கட்டுப்பாட்டுக் கணக்குகளைப் பொதுப் பேரேட்டில் கொண்டு பரீட்சை மீதியை தயாரித்துக் கொண்ட போது அது சம்பந்தவில்லை. புத்தகங்களைப் பரீசீலனை செய்த போது பின்வரும் குறைபாடுகளும் பிழைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

- கொள்வனவு குறிப்பேடு ரூபா 1000 ஆல் குறைத்து மொத்தமாக்கப்பட்டது.
- ரூபா 4 500 பெற்ற வாடகை தவறுதலாக கொடுத்த வாடகை செலவுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.
- கடன்பட்டோரிடமிருந்து பெறப்பட்ட வங்கியில் வைப்பிலிடப்பட்ட ரூபா 8 600 க்கான காசோலையொன்று மதிப்பிழந்தது. வங்கிக்கணக்கில் சரியாகப்பதிவிடப்பட்ட போதும் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் பிழையான பக்கத்தில் ரூபா 6 800 எனப் பதிவிடப்பட்டிருந்தது.

மேற்படி பிழைகளும் குறைபாடுகளும் இருக்கத்தக்கதாக பரீட்சை மீதியில் எழுந்த வித்தியாசத்திற்கு தொங்கல் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பின் அவ்வாறு தொங்கற்கணக்கில் பதியப்பட்ட தொகை யாது?

- (1) ரூபா 2300 வரவு மீதி
- (2) ரூபா 3200 செலவு மீதி
- (3) ரூபா 6400 வரவு மீதி
- (4) ரூபா 6400 செலவு மீதி
- (5) ரூபா 7400 வரவு மீதி

16. வெற்றி விளையாட்டு கழகத்தின் 2012 .04.01 இல் உள்ளவாறான மீதிகள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

	ரூபா.	ரூபா.
அங்கத்துவ சந்தாப்பணம்	9 000	கட்டட நிதி 120 000
காசு	141 000	திரண்ட நிதி 230 000
கட்டடம்	200 000	
	350 000	350 000

2012.04.15 திகதியில் கட்டட நிதியில் கட்டடத்தின் ஒரு பகுதியானது ரூபா 80,000 இல் கட்டப்பட்டது. இதற்கான சீராக்கம் செய்யப்பட்டதன் பின்னர் சரியான விடை யாது?

	திரண்ட நிதி	கட்டட நிதி	கட்டடம்	காசு
(1)	230 000	40 000	200 000	221 000
(2)	230 000	40 000	280 000	121 000
(3)	230 000	120 000	200 000	141 000
(4)	230 000	280 000	80 000	140 000
(5)	310 000	40 000	280 000	61 000

17. சமமாகப் பகிர்ந்து கொள்ளும் லீலாவும் நீலாவும் கொண்டு நடாத்தும் பங்குடமையில் 2010 செப்டம்பர் 30 திகதி 1/3 இலாபத்தையும் மாதாந்தம் ரூபா 20 000 சம்பளத்தையும் பெற்றுக்கொள்வது என்ற நிபந்தனையுடன் மாலா என்பவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 2011.03.31 திகதியில் முடிவடைந்த காலப்பிரிவில் உழைக்கப்பட்ட தேறிய இலாபம் ரூபா 1200 000 ஆகும். 2011.03.31 திகதியில் முடிவடைந்த வருடத்தில் லீலா மற்றும் மாலா ஆகியோர் பங்குடமையிலிருந்து பெற்றுக்கொண்ட வருமானமானது:

	லீலா (ரூபா)	மாலா(ரூபா)
(1)	160 000	200 000
(2)	300 000	160 000
(3)	360 000	460 000
(4)	4360 000	160 000
(5)	460 0000	280 000

18. ஹனா, ஜனா ஆகியோர் AJ என்ற பெயரில் பங்குடமை வியாபாரம் ஒன்றினை நடாத்தி வருகின்றனர். தகவல்கள் பின்வருமாறு: வருடாந்த மூலதன வட்டி 12% மற்றும் மாதாந்த சம்பளம் ரூபா10 000 ஆகும். இலாப நட்டத்தை 3:2 எனப் பகிர்ந்து கொள்வர்.2012 ஏப்ரல் மாதத்திற்கான இலாபம் ரூபா 100 000 ஆகும் .ஏனைய தகவல்கள்:

	ஹனா(ரூபா)	ஜனா(ரூபா)
2012.04.01 திகதி மூலதனக்கணக்கு	400 000	600 000
2012.04.01 திகதி நடைமுறைக் கணக்கு	40 000 (செலவு)	10 000 (வரவு)
2012 ஏப்ரல் மாதத்தில் பற்றுக்கள்	8 000	2 000

மேற்படி தகவல்களுக்கு அமைவாக ஏப்ரல் மாத இறுதியில் ஹனா, ஜனா ஆகியோரின் நடைமுறைக்கணக்கின் மீதியைக் காட்டும் சரியான விடை யாது?

	ஹனா (ரூ)	ஜனா(ரூ)
(1)	32 000 (செலவு)	88 000 (செலவு)
(2)	42 000 (செலவு)	28 000 செலவு)
(3)	54 000 (செலவு)	26 000 (செலவு)
(4)	80 000 (செலவு)	30 000 (செலவு)
(5)	88 000 (செலவு)	32 000 (செலவு)

19. ஹன்சலி மற்றும் அட்சயா ஆகியோர் பங்காளர்களாவர். கடன்வட்டி கழிப்பனவிற்குப் பின்னர் 2013.05.30 இல் முடிவடைந்த அரையாண்டில் தேறிய இலாபம் ரூபா 80 000 ஆகும் . பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

2013.01.01 திகதி	ஹன்சலி(ரூபா)	அட்சயா(ரூபா)
மொத்த உரிமையாண்மை	670 000	450 000
மூலதனக்கணக்கின் மீதி	600 000	500 000
கடன் (செலவு)		120 000

கடன் வட்டி செலுத்துமதியாகவுள்ளது. பற்றுக்கள்: ஹன்சலி ரூபா 20 000 அட்சயா ரூபா 16 000
மேற்படி தகவல்களுக்கு அமைய 2013.06.30 திகதியில் பங்காளர் நடைமுறைக்கணக்கின் மீதியானது.

	ஹன்சலி(ரூ)	அட்சயா(ரூ)
(1) 70 000	(50 000) வரவு	
(2) 90 000	(23000) வரவு	
(3) 110000	(10 000) வரவு	
(4) 110 000	(6 000) வரவு	
(5) 640 000	460 000	

20. வரையறுக்கப்பட்ட கம்பனியின் கணக்காண்டு முடிவுத் திகதியில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக பின்வரும் குணாம்சங்கள் உள்ளன.

- A. இறந்த காலத்தில் நிகழ்ந்த பெறுபேறு காரணமாக நிகழ்காலத்தில் கடப்பாடு ஒன்று உண்டு.
B. அதனை தீர்ப்பதற்கு சொத்து(வளங்கள்) வெளியேறும் நிலைமை உண்டு.
C. ஏற்பாட்டு பெறுமதியை சாதாரணமாக மதிப்பிட முடியும் .

மேற்படி நிகழ்வை எவ்வடிப்படையில் இணங்காணப்படுகின்றது

- (1) பொறுப்பாக
(2) ஏற்பாடாக
(3) மதிப்பீடாக
(4) உடன்பாட்டு ஒதுக்கமாக
(5) நிகழ்த்தக்க பொறுப்பாக

21. குத்தகை தொடர்பாக பல்வேறு கூற்றுக்கள் கீழே தரப்பட்டுள்ளன.

- A. பாதுகாப்பு மற்றும் நயக்கேடுகள் குத்தகைப் பெற்றவரின் பொறுப்பாகும்
B. குத்தகை கால முடிவில் சொத்தின் மீதான உரிமை குத்தகைப் பெற்றவருக்கு மாற்றக் கூடியதாக இருத்தல்.
C. சொத்தின் பொருளாதார ஆயுட்காலம் குத்தகைக்காலத்திற்கு மேலாக இருத்தல் முடியும்.
நிதிக்குத்தகையை வரையறுப்பதற்கு அமைவாக இருக்கும் கூற்று அல்லது கூற்றுக்கள்

- (1) A மட்டும்
(2) B மட்டும்
(3) A மற்றும் B மட்டும்
(4) B மற்றும் C
(5) A,B மற்றும் C ஆகிய அனைத்தும்

22. கம்பனியொன்று தனது பொறி இயந்திரத்திற்கு ஒடுங்குபாக முறையை பாவித்து வந்துள்ளது. 2013.03 .31 இல் முடிவடைந்த வருடத்திற்காக நேர்க்கோட்டு முறைக்கு மாறியது. மேற்படி மாற்றத்திற்கு கருத்திற் கொள்ள வேண்டிய கணக்கீட்டு செய்முறையானது,

- (1) முந்திய காலப்பிரிவிற்கு மீண்டும் அறிமுகப்படுத்தல்
(2) முந்திய காலத்தின் படி கணக்கேடுகளைப்பேணல்
(3) எதிர்காலத்திற்கு மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கணக்குகளை வைத்தல்
(4) நடப்பாண்டு மற்றும் கடந்த வருடங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சீராக்கம் செய்தல்.
(5) நடப்பாண்டு மற்றும் எதிர்வரும் வருடங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கணக்குகளை வைத்திருத்தல்

23. ஊபகாரப் பங்கு வழங்கல் தொடர்பான சில கூற்றுக்கள் வருமாறு

- A. பங்குதாரர்களின் உரிமையாண்மை அதிகரித்தல்
B. நிதி நிலைமைகளில் மாற்றம் ஏற்பட மாட்டாது.
C. காசுப்பாய்ச்சல் உள்வருகை அதிகரிக்கும்

மேலே குறிப்பிடப்பட்ட கூற்றுக்களில் உபகாரப்பங்கு தொடர்பாக சரியான கூற்று/ கூற்றுகள் யாது /யாவை?

- (1) A மட்டும்
(2) B மட்டும்
(3) C மட்டும்
(4) A,மற்றும் B மட்டும்
(5) A,B,C ஆகிய மூன்றும்

24. சிமியோ வரையறுக்கப்பட்ட கம்பனி 2013.03.31 திகதியில் முடிவடைந்த வருடத்திற்கமைவாக பங்கிலாபம் சம்பந்தமான தகவல்களை பின்வருமாறு தருகின்றது.

A.	செலத்திய பங்கிலாபம்	சாதாரண பங்குகள்	ரூபா 300 000
		முன்னுரிமைப் பங்குகள்	ரூபா 150 000
B.	முன்னுரிமைப் பங்குகளுக்கான வருடத்திற்கான பொத்த பங்கிலாபம்		ரூபா 200 000
C.	சாதாரணபங்குகளுக்கான ரூபா 100 000 இறுதி பங்கிலாபமும் முன்னுரிமைப் பங்குகள் மீதான இறுதிப் பங்கு இலாபத்தையும் செலுத்துவதென பிரேரிக்கப்பட்டது.		
	நிதிக்கூற்றுக்களில் பங்கிலாபமானது காட்வதற்கான சரியான முறைமை யாது?		
	உரிமை மாற்றுக் கூற்று	ஐந்தொகையில் நடைமுறைப் பொறுப்பு	
(1)	450 000	50 000	
(2)	450 000	150 000	
(3)	500 000	50 000	
(4)	500 000	150 000	
(5)	600 000	150 000	

25. விற்பனையில் எந்த அளவு பங்குதாரர்களுக்குரிய இலாபம் என்பதனை அளப்பதற்கான கணக்கீட்டு விகிதம் யாது?

- (1) மொத்த இலாப விகிதம்
- (2) தேறிய இலாப விகிதம்
- (3) சொத்துப் புரள்வு விகிதம்
- (4) உரிமைக்கான உழைப்பு விகிதம்
- (5) மொத்த சொத்தின்மீதான உழைப்பு விகிதம்

26. நிதி உறுதித் தன்மைக்கு விகிதங்களுக்கு இணங்க நிதி நிலைமையை வியாக்கியானம் செய்வது பற்றி கீழே தரப்பட்டுள்ளன.

- A. நிறுவனத்தின் மொத்த மூலனத்தில் கடன் மூலதனம் என்ன பங்கு என்பதை கடன் விகிதம் மூலம் கணிப்பிடலாம்.
- B. நிறுவனத்தின் கடன் மூலதனம் உரிமை மூலதனத்தை விட குறைவாயின் அது நிலைமையாகும்.
- C. வட்டி பாதுகாப்பு விகிதம் குறைந்த பெறுமானத்தை கொள்ளுமானால் கடன் கொடுத்தோரின் பாதுகாப்பு உறுதியானதாகும்.

சரியான விளக்கத்தை தருவது.

- (1) A யினால் மட்டும்
- (2) B யினால் மட்டும்
- (3) A மற்றும் Bயினால்
- (4) A மற்றும் C யினால்
- (5) B மற்றும் C யினால்

27. ஊழியர்களின் வேலைக்காக செலவிட்ட நேரத்தையும் அவ்வேலையின் அடிப்படையில் கிரயத்தை அட்டவணைப்படுத்த மூல ஆவணமாக அமைவது:

- (1) நாளாந்த நேர அட்டவணை
- (2) வேலைத்துண்டு
- (3) வேலை பத்திரம்
- (4) துண்டு வேலை பத்திரம்
- (5) வேலையற்ற காலப் பத்திரம்

28. நிறுவனமொன்று தனது உற்பத்திச் செய்முறைக்காக RG எனும் மூலப்பொருளை கொள்வனவு செய்கின்றது. முதலாவது மாதம் முதல் 6 மாத காலத்தில் ஒவ்வொன்றும் ரூபா 50 படி 500 அலகுகளைக் கொள்வனவு செய்துள்ளது. அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் ரூபா.5 படி அதிகரித்துச் செல்லும். அலகுகளின் எண்ணிக்கை 500 ஆகும். ஒவ்வொரு மாதமும் உற்பத்திக்கென 400 அலகுகள் வீதம் வழங்கப்பட்டன. வருட இறுதியில் பண்டகசாலையில் எஞ்சியுள்ள இருப்புக்களின் பெறுமதி யாது?

- (1) ரூபா 60 000
- (2) ரூபா 66 500
- (3) ரூபா 70 500
- (4) ரூபா 91 500
- (5) ரூபா 96 000

29. நிறுவனம் ஒன்று பல்வேறு உற்பத்திகளுக்கும் மற்றும் சேவைப் பிரிவுகளுக்கு தமக்கும் தேவையான பொருட்களை கோருவதற்காக தயாரிப்பது:

- (1) விலை விசாரணை
- (2) விலைப் பட்டியல்
- (3) கொள்வனவுக் கட்டளை
- (4) பொருள் வேண்ட்தல் பத்திரம்
- (5) கொள்வனவு வேண்ட்தல் பத்திரம்

30. நாதன் தனது உற்பத்தி நிறுவனத்திற்கு ஊழியர் இருவர் பற்றிய வெளியீட்டு அடிப்படையில் சம்பளத்தை வழங்குகின்றது. X மற்றும் Y ஊழியர்கள் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.

- ஊழியரொருவர் 8 மணித்தியாலத்தில் உற்பத்திச் செய்ய வேண்டிய அலகுகளின் எண்ணிக்கை
- அலகொன்றிற்கு செலுத்துமதி ரூபா 20 உற்பத்தி இலக்கை அடைந்ததின் பின்னர் அலகொன்றிற்கு ரூபா 25
- X 8 மணித்தியாலத்தில் உற்பத்தி செய்த அலகுகளின் எண்ணிக்கை 60 ஆகும்.
- Y 8 மணித்தியாலத்தில் உற்பத்தி செய்த அலகுகளின் எண்ணிக்கை 48 ஆகும்.
- நிறுவனத்தின் இரு ஊழியர்களுக்கும் 8 மணித்தியாலத்திற்கு செலுத்துமதியான சம்பளக் கிரயமானது.

- (1) ரூபா 2160
- (2) ரூபா 2200
- (3) ரூபா 2210
- (4) ரூபா 2450
- (5) ரூபா 2500

31. வரையறுக்கப்பட்ட பரணீ கம்பனியின் பொதுப் பேரேட்டில் உள்ள கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கின் மீதி தனிநபர் கணக்குகளின் கடன்பட்டோர் மீதி பட்டியலின் கூட்டுத் தொகைக்கும் இடையிலான இணக்கக்கூற்று கீழே தரப்பட்டுள்ளன.

ரூபா	
கட்டுப்பாட்டுக்கணக்கு மீதி	650 670
விற்பனை நாளேட்டில் விடுபட்ட விற்பனைப் பட்டியல்	35 240
தனிநபர் கணக்கில் விடுபட்ட கழிவு	685 910
கட்டுப்பாட்டுக்கணக்கில் விடுபட்ட அறுவிடமுடியாக்கடன்	(15 400)
	(7 220)
	663 290

வரையறுக்கப்பட்ட பரணீ கம்பனியின் ஐந்தொகையில் வியாபார கடன்பட்டோர் காட்டப்படவேண்டிய பெறுமானம் யாது?
ரூபா:.....

32. 2013.03.31 திகதியில் மிதுன் வியாபாரத்தில் வங்கிக்கணக்கின் மீதி 15 600 செலவு மீதியைக் காட்டியது. இது 2013 மார்ச் மாதத்திற்கான வங்கிக்கூற்று மீதியுடன் இணங்கவில்லை. காரணங்கள் பின்வருமாறு:

- A. மார்ச் மாதம் வைப்பிலிட்ட ரூபா 28 000 பெறுமதியான காசோலைகளில் ரூபா 20 000 மட்டுமே வசூலிக்கப்பட்டிருந்தது.
 - B. வங்கிக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளப்பட்ட ரூபா 8 000 கடன்பட்டோர் காசோலை மற்றும் முதலீட்டு வருமானம் ரூபா 3000 என்பன வங்கிக்கணக்கில் பதிவிடப்படவில்லை.
 - C. மார்ச் மாதத்தில் வழங்கப்பட்டுள்ள காசோலைகளில் ரூபா 9 400 காசோலையொன்று 2013.03.31 திகதி வரை மாற்றப்பட்டிருக்கவில்லை.
 - D. அறுவிடப்பட்ட வங்கிக் கட்டணம் ரூபா 2000 வங்கிக்கணக்கில் பதியப்படவில்லை.
- (i) 2013.03.31 திகதி வியாபாரத்தின் வங்கிக்கணக்கின் உள்ள மீதி ரூபா:.....
- (ii) 2013.03.01 திகதி வங்கிக்கூற்றில் காட்டப்பட்டுள்ள மீதி ரூபா:.....

33. காசேடு மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று என்பவற்றிற்கிடையிலான ஒற்றுமை, வேறுபாடு என்பவற்றினை தருக.

ஒற்றுமை

.....

வேறுபாடு

.....

.....

34. கணக்கியல் நியமங்களுக்கு அமைய நிதிக் கூறுகளை தயாரிப்பதற்கு தேவைப்படும் அடிப்படை எடுகோள்கள் இரண்டை குறிப்பிடுக.

- 1.:.....
- 2.:.....

35. இலங்கை கணக்கீட்டு நியமத்திற்கிணங்க பின்வரும் விடயங்களை வரையறை செய்க.

- (i) சொத்தொன்றின் தேய்விடத்தக்க பெறுமதி:
-
-
- (ii) சொத்தொன்றின் நியாயமான பெறுமதி:
-
-

36. 2013.03.31 திகதியில் முடிவடைந்த வருடத்தில் நிறுவனமொன்றின் வட்டி தொடர்பான தகவல்கள் பின்வருமாறு :

2012.04.01 திகதியில் அட்டுறு 20 000
2013.03.31 திகதியில் அட்டுறு 30 000
வருமானக்கூற்றில் கழிக்கப்பட்டுள்ள பெறுமதி 90 000

இத்தகவல்களின் அடிப்படையில் வருடத்தில் காசாக செலுத்திய வட்டி கொடுப்பனவு எவ்வளவு? ரூ.....

37. திவாணி வியாபாரத்திலிருந்து பின்வரும் தகவல்கள் பெறப்பட்டன.

விற்பனைக்கிரயம் 600 000
காசுக்கு விற்பனை 450 000
2013.04.01 கடன்பட்டோரின் மீதி 45 000
அறவிடமுடியாக்கடன் பதிவுழிக்கப்பட்டன 15 000
10% கழிவு நீக்கிய பின்னர் கடன்பட்டோரிடமிருந்து பெறப்பட்ட காசு 225 000
மொத்த இலாபம் விற்பனையில் 20%மாகும்
கணக்காண்டு 2013.03.31 இல் முடிவடையும்
பின்வரும் விடயங்களைத் தருக

- (i) காலப்பிரிவில் கடனுக்கு விற்பனை ரூபா :
(ii) காலப்பிரிவில் மொத்த இலாபம்: ரூ.....

38. அட்டுறு சந்தா - 2012.04.01 திகதி 9 000
2013.03.31 திகதி 7 200
முன்கொண்டு செல்லப்பட்ட சந்தா 2013.03.31 6 000
வருடாந்த சந்தா கட்டணம் 45 000

காலப்பிரிவில் சந்தா வகையில் காசாகப் பெறப்பட்ட தொகை எவ்வளவு? ரூபா:.....

39. வயைறுக்கப்பட்ட வந்தனா கம்பனி 2012.01.01 அன்று குத்தகை அடிப்படையில் சாதாரண விலையில் ரூபா 1 200 000 வுக்கு இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்தது.

- A இயந்திரத்தின் பயன்பாட்டு ஆயுட்காலம் 5 வருடங்கள்
B குத்தகையின் ஆயுட்காலம் 04 வருடங்கள்
C முதல் வைப்புப்பணம் ரூபா 200 000 ஆகும்
D எஞ்சிய தொகையானது ரூபா 300 000 படி வருடாந்த 4 தவணைகளில் செலுத்தப்படல் வேண்டும். முதல் தவணைக் கட்டணத்தில் உட்பட்டுள்ள வட்டி ரூபா 80 000 ஆகும் . இரண்டாவது தவணைக் கட்டணத்தில் அது ரூபா 60 000 ஆகும்.
E வந்தனா கம்பனி வழமையாக 31.12 திகதி கணக்கேடுகளை மூடும். முதல் வைப்புத்தொகை மற்றும் முதலாவது தவணைக்கட்டணம் என்பவற்றைச் செலுத்தியுள்ளது.

- (1) வந்தனா கம்பனி 2012.01.01 திகதி ஐந்தொகையில் சொத்தாக இணங்காணக் கூடிய பெறுமதி:.....
(2) வருடத்தில் தேய்விடத்தக்க பெறுமதி யாது?.....
(3) 2012.12.31 திகதி நடைமுறைய யல்லா பொறுப்புக்களாக காட்டவேண்டிய பெறுமானம் யாது?.....
(4) 2012.12.31 திகதி நடைமுறைப் பொறுப்பாகக் காட்ட வேண்டிய பெறுமானம் யாது?.....

40. நிறுவனமொன்றின் கணக்காண்டு 2013.03.31இல் முடிவடைகின்றது . 2013.01.01 இல் பெற்றுக் கொள்ளப்பட்ட வங்கிக்கடன் ரூபா 1 200 000 ஆனது மாதாந்தம் படி 60 தவணைகளில் செலுத்தி முடித்தல் வேண்டும் ஒவ்வொரு மாத தவணைப் பணமும் அடுத்து வரும் மாத ஆரம்பத்தில் செலுத்தப்படல் வேண்டும். 2013 மார்ச் மாத தவணைப் பணம் நிலுவையாக உள்ளது.

2013.03.31 இல் முடிவடைந்த நிதி ஆண்டில் இக்கடன் தொகையானது எவ்வாறு நடைமுறைப் பொறுப்பு, நடைமுறையல்லாப் பொறுப்பு என வகைப்படுத்திக் காட்டப்படும் .

- (1) நடைமுறையல்லாப் பொறுப்புக்கள் :.....
(11) நடைமுறைப் பொறுப்புக்கள் :.....

41. கம்பனியொன்று ரூபா 800 000 நிதி வசதியொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னுரிமைப் பங்குகள் 32 000 ஐ வழங்கியது. குறித்த முடிவத் திகதியில் 40 000 பங்குகளுக்கு விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. விகிதாசாரமாகப் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மிகை விண்ணப்பங்களுக்கான விண்ணப் பணம் திருப்பிச் செலுத்தப்பட்டது.

மேற்படி தகவல்களைப் பயன்படுத்தி முன்னுரிமைப் பங்கு வழங்கல் கணக்கை தயார் செய்க.

முன்னுரிமைப் பங்கு வழங்கற் கணக்கு

வைப்பு

--	--	--	--	--

42. 2013.04.01 திகதியில் வரையறுக்கப்பட்ட கம்பனி யொன்று கூறப்பட்ட பங்கு மூலதனம் ரூபா 1000 000 ஆகும். பங்குகளின் எண்ணிக்கை 40 000 ஆகும். அத்தினத்தில் பொது ஒதுக்கமான ரூபா 120 000 ஐ முழுமையாகப் பயன்படுத்தி பங்கொன்று ரூபா 25 வீதம் உபகாரப் பங்குகள் வழங்கப்பட்டன. அத்தினத்தில் 1200 பங்குகளுக்குரிய ரவீந்தரன் என்பவருக்கு உபகாரப் பங்குகள் எத்தனை உரித்தாகியிருக்கும்:
-
43. 200 மில்லியன் சாதாரணப் பங்குகளை மூலதனமாக கொண்டு 2011 .04.01 திகதி ஆரம்பிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட நவின் கம்பனியின் 2011 /2012 மற்றும் 2012/ 2013 வருடங்களுக்கான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.(ரூபா மில்லின்)
- | | 2011/ 2012
(ரூ) | 2012/ 2013
(ரூ) |
|--------------------------------------|--------------------|--------------------|
| 3.31 இல் மொத்த சொத்து | 280 | 500 |
| மொத்த வருமானம் | 600 | 880 |
| வருமானம் வரி தவிர்த்த மொத்த செலவுகள் | 640 | 700 |
| வருமான வரி | | 36 |
| செலுத்திய பங்கிலாபம் | | 20 |
- பின்வருவனவற்றைக் கணிப்பிடுக:
- (1) 2012.03.31 திகதியில் மொத்த பொறுப்பு:.....
- (11) 2013.03.31 திகதியில் மூலதனம் :.....
44. கால அடிப்படையில் கூலி வழங்குதலால் நன்மைகள் இரண்டும் வெளியீட்டு அடிப்படையில் கூலி வழங்குதலால் நன்மைகள் இரண்டும் தருக.
- கால அடிப்படையில்
1.
- 2.....
- வெளியீட்டு அடிப்படையில்
- 1
- 2
45. வரையறுக்கப்பட்ட நாதன் கம்பனியின் களஞ்சியப் பேரேட்டின் தகவல்கள் பின்வருமாறு:
- பெறுவனவு
- | திகதி | அலகுகளின் எண்ணிக்கை | ஒன்றின் விலை |
|------------|---------------------|--------------|
| 2013.02.05 | 1400 | ரூபா 10 |
| 2013.02.12 | 500 | ரூபா 12 |
| 2013.02.20 | 1000 | ரூபா 15 |
| 2013.02.25 | 1500 | ரூபா 20 |
- இருப்பு வழங்கல் அலகுகள்
- | | |
|-----------|------|
| 2013.1.18 | 900 |
| 2013.1.26 | 800 |
| 2013.1.27 | 1000 |
- முதல் வந்தது முதல் வெளியே அடிப்படையில் பொருள் வழங்கல் (FIFO) நடைபெறும் போது களஞ்சியப் பேரேடு பேணப்படுமானால் 2013.01.27 திகதி இருப்புச்சரக்கின் பெறுமதி யாது? ரூபா
46. கிரயம் இலாபம் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் 2 எடுகோள்களைத் தருக.
-
-
-
-
47. தனியொரு பொருளை உற்பத்தி செய்யும் வியாபார நிறுவனமொன்று 5000 அலகுகளின் மொத்த விற்பனைப் பெறுமதி ரூபா 200 000 ஆகும். பங்களிப்பு விற்பனை விகிதம் 30% மாகும் அலகொன்றின் மாறும் கிரயம் எவ்வளவு? ரூ.....

48. 4 கம்பனிகளின் தரவகள் பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன

கம்பனி	நிலையான கிரயம் (ரூ)	விற்பனை அலகுகள்	அலகொன்றின் மாறும் கிரயம் (ரூ)	அலகொன்றின் பங்களிப்பு (ரூ)	சமப்புள்ளியில் அலகுகள்	இலாபம் நட்டம் (ரூ)
E	5000	1000	5	(A)	1000	0
F	14 000	4000	3	7	(B)	14 000
G	32 000	(C)	6	8	4000	8000
H	21 000	10000	4	3	7000	(D)

மேற்படி எழுத்துக்களுக்கான பெறுமதிகளைத் தருக.

- (A).....
 (B).....
 (C).....
 (D).....

49. வரையறுக்கப்பட்ட சயான் கம்பனி புதிய இயந்திரம் ஒன்றின் மீதான முதலீடு பற்றிய ஆராய்கின்றது.

- கொள்வனவு விலை ரூபா 500 000
- இயந்திரம் நிறுவுதற் செலவு ரூபா 60 000
- உள் கொண்டு வருவதற்கான செலவு ரூபா 40 000
- பயன் தரு ஆயுட்காலம் 5 வருடங்கள்
- ஈடுபடுத்திய மூலதனத்தை முதல் மூன்று வருடங்களில் மீளப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது
- பெறுமானத் தேய்வு நீங்கலாக வருடாந்த செலவுகள் ரூபா 50 000 என மதிப்பிடப்பட்டது.

பின்வருவனவற்றைக் கணிப்பிடுக:

- (1) முதல் வருடத்தில் தேறிய காசுப் பாய்ச்சல்: ரூபா
 (2) முதல்வருடத்தில் அதிகரித்த இலாபம்: ரூபா

50. வியாபார நிறுவனமொன்று இயந்திரமொன்றில் ரூபா 300 000ஐ முதலீடு செய்வதற்கு எதிர்பார்க்கின்றது. மதிப்பீடுகள் பின்வருமாறு.

வருடம்	1	2	3	4
தேறிய காசுப்பாய்ச்சல்(ரூபா)	90 000	120 000	180 000	150 000
வரிக்குப்பின் இலாபம்(ரூபா)	40 000	60 000	80 000	60 000

- (1) வருடாந்த வருவாய் வீதம்
 (2) மீளப்பொறும் காலம்

